

(8 pages)

OCTOBER 2013

**U/ID 32351/UCMA**

---

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

Each question carries 3 marks.

1. If  $\alpha, \beta$  and  $\gamma$  are the roots of the equation  $x^3 + px^2 + qx + r = 0$ , find the equation whose roots are  $\frac{1}{\alpha}, \frac{1}{\beta}$  and  $\frac{1}{\gamma}$ .

$\alpha, \beta$  மற்றும்  $\gamma$  என்பன  $x^3 + px^2 + qx + r = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்களாயின்  $\frac{1}{\alpha}, \frac{1}{\beta}, \frac{1}{\gamma}$  இவற்றை மூலங்களாக கொண்ட சமன்பாட்டை காணக.

2. Diminish the roots of the equation  $x^4 + x^3 - 3x^2 + 2x - 4 = 0$  by 2.

$x^4 + x^3 - 3x^2 + 2x - 4 = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்களை இரண்டு குறைக்க கிடைக்கும் சமன்பாட்டை காணக.

3. Show that  $2 \left[ 1 + \frac{(\log_e n)^2}{\lfloor 2 \rfloor} + \frac{(\log_e n)^4}{\lfloor 4 \rfloor} + \dots \right] = n + \frac{1}{n}$ .

$$2 \left[ 1 + \frac{(\log_e n)^2}{\lfloor 2 \rfloor} + \frac{(\log_e n)^4}{\lfloor 4 \rfloor} + \dots \right] = n + \frac{1}{n}$$

மேற்கண്ട  
சமனை நிருபி.

4. Show that  $\tanh(3A) = \frac{3 \tanh A + \tanh^3 A}{1 + 3 \tanh^2 A}$ .

$$\tanh(3A) = \frac{3 \tanh A + \tanh^3 A}{1 + 3 \tanh^2 A}$$

என்பதை நிருபி.

5. Write the expansion of  $\sin 6\theta$ .

$\sin 6\theta$  – ன் விரிவை எழுதுக.

6. Show that the matrix  $\frac{1}{3} \begin{pmatrix} 2 & 2 & 1 \\ -2 & 1 & 2 \\ 1 & -2 & 2 \end{pmatrix}$  is orthogonal.

$$\frac{1}{3} \begin{pmatrix} 2 & 2 & 1 \\ -2 & 1 & 2 \\ 1 & -2 & 2 \end{pmatrix}$$

மேற்கண்ட அணி ஒர் செங்குத்து அணி  
எனக் காட்டு.

7. Let  $G = \{1, -1\}$ . If  $G$  with respect to usual multiplication is a cyclic group, find its generators.

$G = \{1, -1\}$ . பெருக்கல் செயலியை பொருத்து ஓர் சக்கர குலமாயின் அதன் பிறப்பாக்கியை எழுதுக.

8. Find the value of  $\phi(15)$ , where  $\phi(n)$  in a Euler phi function.

$\phi(n)$  என்ற ஆய்லர் – பை சார்புக்கு  $\phi(15)$  – ன் மதிப்பு காண.

9. Show that  $3^{40} \equiv 1 \pmod{5}$ .

$3^{40} \equiv 1 \pmod{5}$  எனக் காட்டு.

10. Find the value of  $\log(3 + 4i)$ .

$\log(3 + 4i)$  – ன் மதிப்பு காணக.

11. Write a formula find the sum of  $n$  terms of the series,  $\cos\alpha + \cos(\alpha + \beta) + \cos(\alpha + 2\beta) + \dots + \cos(\alpha + \overline{n-1}\beta) + \dots$

$\cos\alpha + \cos(\alpha + \beta) + \cos(\alpha + 2\beta) + \dots + \cos(\alpha + \overline{n-1}\beta) + \dots$  என்ற தொடரின்  $n$  உறுப்புகளின் கூடுதல் காண வாய்பாட்டை எழுதுக.

12. Find the sum of the series.

$$\tan^{-1}\left(\frac{1}{1+1.2}\right) + \tan^{-1}\left(\frac{1}{1+2.3}\right) + \tan^{-1}\left(\frac{1}{1+3.4}\right) + \dots + \tan^{-1}\left(\frac{1}{1+n(n+1)}\right)$$
$$\tan^{-1}\left(\frac{1}{1+1.2}\right) + \tan^{-1}\left(\frac{1}{1+2.3}\right) + \tan^{-1}\left(\frac{1}{1+3.4}\right) + \dots + \tan^{-1}\left(\frac{1}{1+n(n+1)}\right)$$

மேற்கண்ட தொடரின்

கூடுதல் காணக.

PART B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

Each question carries 6 marks.

13. Solve the equation

$$3x^6 + x^5 - 27x^4 + 27x^2 - x - 3 = 0 .$$

$$3x^6 + x^5 - 27x^4 + 27x^2 - x - 3 = 0$$
 என்ற  
சமன்பாட்டை தீர்.

14. Sum to infinity the series

$$\frac{15}{16} + \frac{15.21}{16.24} + \frac{15.21.27}{16.24.32} + \dots$$

$$\frac{15}{16} + \frac{15.21}{16.24} + \frac{15.21.27}{16.24.32} + \dots$$
 என்ற தொடரின் கூடுதலை  
கந்தமில் வரை காணக.

15. Expand  $\sin^4 \theta \cos^2 \theta$  in a series of cosines of multiples of  $\theta$ .

$\sin^4 \theta \cos^2 \theta$  - ன் விரிவை  $\theta$ -ன் மடங்குகளின் கொசைன்களாக விரித்து எழுதுக.

16. Find the eigen values of the matrix  $\begin{pmatrix} 1 & 0 & -1 \\ 1 & 2 & 1 \\ 2 & 2 & 3 \end{pmatrix}$ .

$\begin{pmatrix} 1 & 0 & -1 \\ 1 & 2 & 1 \\ 2 & 2 & 3 \end{pmatrix}$  மேற்கண்ட அணியின் ஐகன் மதிப்புகளை காணக.

17. Let  $G$  be the group of all real  $2 \times 2$  matrices

$\begin{pmatrix} a & b \\ c & d \end{pmatrix}$  with  $ad - bc \neq 0$  under matrix

multiplication let  $H = \left\{ \begin{pmatrix} a & b \\ o & d \end{pmatrix} \in G / ad \neq 0 \right\}$ . show

that  $H$  is a subgroup of  $G$ .

$G$  என்பது எல்லா  $2 \times 2$  வரிசையுடைய மெய் எண் உறுப்புகளுடைய அணி  $\begin{pmatrix} a & b \\ c & d \end{pmatrix}$ ,  $ad - bc \neq 0$ ,

$G$  அணிப்பெருக்கலைப் பொருத்து ஒர் குலம்  $H = \left\{ \begin{pmatrix} a & b \\ o & d \end{pmatrix} \in G / ad \neq 0 \right\}$  எனில்  $H$  என்பது  $G$  ன் உட்குலம் என நிருபி.

18. Find the remainder when  $16^{53}$  is divided by 7.

$16^{53}$  ஜி 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி காணக.

19. Find the sum to  $n$  terms of the series  
 $\cos ec\theta \cos ec2\theta + \cos ec2\theta \cos ec3\theta + \cos 3\theta \cos ec4\theta + ..$

$\cos ec\theta \cos ec2\theta + \cos ec2\theta \cos ec3\theta + \cos 3\theta \cos ec4\theta + ..$

என்ற தொடரின்  $n$  உறுப்புகள் கூடுதல் காணக.

PART C — (4 × 10 = 40 marks)

Answer any FOUR questions.

Each question carries 10 marks.

20. Find the equation whose roots are the roots of the equation  $4x^4 + 32x^3 + 83^2 + 76x + 21 = 0$  increased by 2 and hence solve the given equation.

$4x^4 + 32x^3 + 83^2 + 76x + 21 = 0$  என்ற சமன்பாட்டின் மூலங்களிலிருந்து 2 கூடுதலாக மூலங்களை கொண்ட சமன்பாட்டை காண. இதிலிருந்து மேற்கண்ட சமன்பாட்டை தீர்.

21. Sum to infinity the series

$$\frac{1^2}{1} + \frac{1^2 + 2^2}{2} + \frac{1^2 + 2^2 + 3^2}{3} + \dots \infty.$$

$$\frac{1^2}{1} + \frac{1^2 + 2^2}{2} + \frac{1^2 + 2^2 + 3^2}{3} + \dots \infty \quad \text{என்ற தொடரின்}$$

கூடுதலை கந்தழி வரை காணக.

22. If  $\cos(x+iy) = r(\cos \alpha + i \sin \alpha)$ , prove that  $y = \frac{1}{2} \log \frac{\sin(x-\alpha)}{\sin(x+\alpha)}$ .

$$\cos(x+iy) = r(\cos \alpha + i \sin \alpha) \quad \text{எனில்} \quad y = \frac{1}{2} \log \frac{\sin(x-\alpha)}{\sin(x+\alpha)} \text{ நிருபி.}$$

23. Test the consistency and solve the system of equation

$$x + 2y + z = 3$$

$$2x + 3y + 2z = 5$$

$$3x - 5y + 5z = 2$$

$$3x + 9y - z = 4 .$$

கீழ்க்கண்ட சமன்பாடுகள் பொருத்தமுடையது எனக் காட்டி அதை தீர்.

$$x + 2y + z = 3$$

$$2x + 3y + 2z = 5$$

$$3x - 5y + 5z = 2$$

$$3x + 9y - z = 4 .$$

24. State and prove Largange's theorem.

லெக்ராஞ்சின் தேற்றத்தை எழுதி நிருப்பி.

25. (a) Sum the series

$$\sin^3\left(\frac{\theta}{3}\right) + 3\sin^3\left(\frac{\theta}{3^2}\right) + 3^2 \sin^3\left(\frac{\theta}{3^3}\right) + \dots \text{ to } n \text{ terms.}$$

$$\sin^3\left(\frac{\theta}{3}\right) + 3\sin^3\left(\frac{\theta}{3^2}\right) + 3^2 \sin^3\left(\frac{\theta}{3^3}\right) + \dots$$

மேற்கண்ட தொடரின்  $n$  உறுப்புகள் கூடுதல் காண்க.

(b) Sum to infinity the series:

$$\sin \alpha + \frac{1}{2} \sin 2\alpha + \frac{1}{2^2} \sin 3\alpha + \dots + \infty .$$

$$\sin \alpha + \frac{1}{2} \sin 2\alpha + \frac{1}{2^2} \sin 3\alpha + \dots + \infty \quad \text{என்ற}$$

தொடரின் கூடுதலை கந்தியில் வரை காண்க.

---